

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுத்த லங்கா கோல் (தனியார்) கம்பனியின் “கம்பனி” 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப நட்டக்கூற்று, விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான கம்பனியின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் பந்தி 1.5 இல் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மீது என்னுடைய அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகவுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது கணக்காய்வு முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புகள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது

அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனி வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த குறிப்புரைகளுடன் இணங்காமை	நியமத்திற்கான	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ) SLFRS 9 - நிதிக் கருவிகளின் 5.5.15(அ) ஆம் பந்தியின் பிரகாரம், கம்பனியானது ஒரு ஆண்டினைவிட மேலாக இருந்த ரூபா 1,553 மில்லியன் தொகையான வியாபார பெற வேண்டியவைகளிற்காக ஏற்பாடுகள் செய்யதிருக்கவில்லை.	கம்பனியானது கடன் பெறவேண்டியவைகளின் தன்மை செய்யப்பட்டிருந்ததுடன் குறிப்பிடத்தக்க பெறவேண்டியவைகளின் கடன்கழிவிற்காக தேவைப்படவில்லை கண்டுபிடிக்கப்பட்டது. நேரொத்த செலுத்த வேண்டியவைகளால் பெறவேண்டியவைகளை செய்வதற்கு உள்வாங்குபவர்களை சரி செய்து கொடுக்க தவறுகள்	கடன் அறவீட்டு மதிப்பாய்வு சில தனிப்பட்ட பெறவேண்டியவைகளின் ஏற்பாடுகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. நேரொத்த செலுத்த வேண்டியவைகளால் பெறவேண்டியவைகளை சரி செய்து கொடுக்க தவறுகள்	கணக்கீட்டு நியமங்களுடன் இணங்கியொழுக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்படின் சரிசெய்யும் சாத்தியமுள்ளது. வியாபார பெறவேண்டியவைகளில் ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பின் 18 சதவீத பெறுமதி சேர் வரியுடன் முகாமைத்தவ கட்டணமாக CEB இற்கு சாட்டுதல் செய்ய வேண்டியிருந்தது. இது CEB இற்காக மேலதிக செலவினமாக இருக்கும்.

(ஆ) நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் போது 10 சதவீதம் ஒப்பனை உண்மையாக ஏற்பட்டிருக்காத சுங்க நோக்கத்திற்காக பெறுமதியை மதிப்பிடுவதில் சீராக்கலாக சுங்கத்தின் புள்ளியில் பெறுமதிக்கு சேர்க்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கம்பனியானது மீளாய்வாண்டிற்கான வருமானத்திற்கு ரூபா 14,904.63 மில்லியன் தொகையான 10 சதவீத ஒப்பனை சேர்த்திருந்ததுடன் பின்னர் அந்த தொகை கடன்பட்டோர் கழிவாக அனுமதிக்கப் பட்டிருந்ததுடன் SLFRS 15 இல் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளிற்கு முரணாக அதே தொகையால் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது. மேற்குறித்த சீராக்கல் IRD ஆல் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் பிரகாரம் கம்பனியால் சீராக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இது நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

எல்லை கிரயத்திற்கு 10 சதவீத சுங்கம் உள்ளடக்குவதற்கு அதேநேரம் CEB இற்கு VAT பட்டியல் வழங்குதல் LCC ஐ உள்ளாட்டு இறைவரி திணைக்களம் (IRD) நெறிப்படுத்தி யிருந்தது. IRD கடமைகளின் பிரகாரம் CEB விலைப்பட்டியலில் ஏயுவு இற்கான அடிப்படை தொகை சுங்க நோக்கத்தின் பெறுமதியைவிட குறைவாக இருக்க முடியாது. மேலும், நிலக்கரி இறக்குமதி மற்றும் வழங்கலிற்காக VAT விலக்கழிப்பை வேண்டி இலங்கை மின்சார சபை GM நிதி அமைச்சு செயலாளரிற்கு எழுதியிருந்தார். நாங்கள் மேலுத் தகவல்களிற்காக பட்டய கணக்காளர் நிறுவனத்திற்கு இதனை தொடர்புபடுத்தியதுடன் இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்குதல் வேண்டப்படின அடுத்த நிதியாண்டில் மாற்றங்கள் செய்யப்படும்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை CA இடமிருந்து ஆலோசனை / தகவல்களை பெறவதற்கு நவடிக்கை எடுக்க வேண்டியதுடன் இதன்படி சீராக்கப்பட வேண்டும்.

1.5.2 கணக்காய்விற்காக கிடைக்கப்பெறாத ஆவணச் சான்றுகள்

வழடயம்	தொகை ரூபா	கிடைக்கப்பெறாத சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
வியாபார பெறவேண்டியவை மற்றும் நானாவித கடன்பட்டோர்	17.86	விலைப்பட்டியல், விரிவான பட்டியல் மற்றும் மீதி உறுதிப்படுத்தல்கள்	வரையறுத்த லிபேட்டி கொமோடிற்றீஸிடமிருந்து பெற வேண்டிய 50 சதவீத SGS கட்டணங்கள் - ரூபா 8,048,531 2015/16 காலப் பகுதியில் 17 படகுகளிற்காக துறைமுக இறங்கு துறையில் வரைவு அளவை கட்டணம் உள்ளடக்கப்பட்டுள்ளன. கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை அடிப்படையில் இந்த கொடுப்பனவு செய்வதற்கு வரையறுத்த லிபேட்டி	உரிய ஆவணச் சான்றுகளை கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

செலுத்த
மீதிகள்

வேண்டிய 99.96

விலைப்பட்டியல்,
விரிவான பட்டியல்
மற்றும் மீதி
உறுதிப்படுத்தல்கள்

கொமோடிற்றீஸி இற்கான
தகவல்கள் 2029 இல்
அனுப்பப்பட்ட மீன்னஞ்சல்
இணைக்கப்பட்டுள்ளது.

அந்த தொகை அறவிட
வேண்டிய NBT மற்றும்
PAL ஐ கொண்டுள்ள
நானாவித கடன்பட்டோரென
ஆரம்ப புலனாய்வில்
வெளிப்பட்டது.

ரூபா 84,771,789.21 -
சர்வதேச நோபல்
வளங்களிற்கு செலுத்த
வேண்டியவை

LC உத்தரவாத காலப்
பகுதி காலாவதியானதன்
விளைவால் வரையறுத்த
சர்வதேச நோபல் கம்பனக்கு
ஆரம்ப தொகை
மீளபெறப்பட்டது.

வரையறுத்த SGS லங்கா
(தனியார்) ரூபா
12,161,313.00

வரையறுத்த SGS லங்கா
(தனியார்) இடமிருந்து
பெறப்பட்ட தொடர்புபட்ட
தகவல் கீழே பட்டியல்
இணைக்கப்பட்டுள்ளது.

இறுதி VAT

197.45

மீதி
உறுதிப்படுத்தல்கள்

இந்த இறுதி VAT 154
ஊடாக 123 கப்பல்
ஏற்றுக்கையுடன் இணைக்கப்
பட்டுள்ளது. இலங்கை
சுங்கத்தால் நடாத்தப்பட்ட
புலனாய்வின் பிரகாரம்
லங்கா கோல் கம்பனி
2016/09/19 முதல் 2018/04/09
வரையான காலப்பகுதியில்
இறக்குமதி செய்யப்பட்ட
நிலக்கரிகளின் சரியான
கொடுக்கல் வாங்கல்
பெறுமதியை
வெளிப்படுத்தியிருக்கவில்லை
2023 ஆம் ஆண்டு
கணக்காய்வு
நோக்கத்திற்காக LCC
ஆனது CEB இடமிருந்து
மேற்குறிப்பிட்ட மீதியை
உறுதிப்படுத்தலை
கோரியிருந்தது. ஆனால்,
அவர்கள் நிதிக்
கூற்றுக்களை
இறுதியாக்கியமையால்
மீதியை உறுதிப்படுத்தி
இருக்கவில்லை.

உரிய ஆவணச்
சான்றுகளை
கணக்காய்விற்கு
சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.

முரண்பாடுகளை தீர்ப்பதற்கு முகாமைத்துவ கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக நடைமுறையில் உள்ளன.

முகாமைத்துவக் கட்டணம்

44.58

மீதி உறுதிப்படுத்தல்கள்

CEB இடமிருந்து பெற வேண்டிய முகாமைத்துவக் கட்டணம் - ரூபா. 104,012,222.00

LCC ஆனது CEB இடமிருந்து இந்த மீதி உறுதிப்படுத்துவதற்கு கோரியிருந்தது. ஆனால், CEB இடமிருந்து மேற்குறிப்பிட்ட மீதியை உறுதிப்படுத்தலை கோரியிருந்தது. ஆனால், அவர்கள் நிதிக் கூற்றுக்களை இறுதி யாக்கியமையால் மீதியை உறுதிப்படுத்தியிருக்கவில்லை 2024 யூன் 30 இல் உள்ளவாறு CEB இடமிருந்து பெறவேண்டிய முகாமைத்துவ கட்டணம் ரூபா 39,332,485.00 மாத்திரமேயாகும்.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டியவைகள்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரைகள்

(அ) கம்பனியானது மீளாய்வண்டு இறுதி வரையும் வரையறுத்த சிலோன் போப்பரேசு (CSCL) மற்றும் வரையறுத்த லிபேட்டி கொமேடிற்றீஸ் கம்பனி என்பவற்றிடமிருந்து பெறவேண்டிய நீண்டகாலம் நிலுவையாக இருக்கின்ற முறையே ரூபா 589.97 மில்லியன் மற்றும் ரூபா 244.83 மில்லியன் தொகையை அறவிடுவதற்கு இயலாதிருந்ததுடன் கடன் கழிவுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும், CSCL மற்றும் வரையறுத்த லிபேட்டி கொமேடிற்றீஸ் கம்பனி என்பன சொல்லப்பட்ட நிலுவை மீதிகளை உறுதிப்படுத்தியிருக்கவில்லை. அத்தகைய மீதிகளின் உண்மைத் தன்மை மற்றும் உள்ள தன்மையை

வரையறுத்த லிபேட்டி கொமேடிற்றீஸ்

LCC ஆனது 2021/12/31 இல் நடுவரதீர்ப்புஅல்லது வழங்கல் பெறப்பட்டது. தலைவர் (லங்கா கோல் கம்பனி) 3 சதவீத வருடாந்த வட்டி மற்றும் நடுவர் தீர்ப்பு கிரயம் ரூபா 10 மில்லியனுடன் செர்த்து ஐ.அ.டொலர் 1,575,141.86 தொகை. செலுத்த வேண்டிய பொறுப்பிருந்தது. லிபேட்டி கொமேடிற்றீசின் சொத்து விபரங்களை கோரி வரிசை அமைச்சு ஊடாக UK, இலங்கை உயர்ஸ்தானிகரிற்கு கடிதம் அனுப்பியிருந்தது.

சிலோன் சிப்பிங் கோப்பரேசன்

தீர்ப்பளவு பரிந்துரை கவனத்திற்கு எடுப்பதற்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரவை துறைமுக மற்றும் கப்பந்துறை

நிலுவையாகவிருக்கின்ற நீண்ட நிலுவைகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதிப்பிடுவதற்கு
இயலாதிருந்தது.

கணக்காய்வில்

அமைச்சு மூலம் பராளுமன்றத்திற்கு
அவர்களுடைய பரிந்துரைகளை
சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழு
அமைச்சரவைக்கு ஆலோசனை
வழங்கியிருந்தது. இதன்படி, CSC
இந்தியன் இலங்கை
உயர்ஸ்தானிகருக்கு தொடர்பு
படுத்தியிருந்ததுடன் அவர்களுடைய
பதிலிற்காக காத்திருக்கின்றது

(ஆ). கம்பனியானது 123 ஆம் இலக்க
கம்பலேற்றுக்கைக்காக சுங்க VAT ஆக
2016 இல் ரூபா 136.24 மில்லியன்
தொகை செலுத்தியிருந்தது.
எவ்வாறாயினும் சுங்க திணைக்கத்தின்
பிரகாரம், உள்ளபடியான VAT
தொகை ரூபா 106.97 மில்லியன்
மாத்திரமாகவே இருந்தது. இதன்படி
கம்பனியானது ரூபா 29.27 மில்லியன்
தொகை மேலதிகமாக செலுத்தி
யிருந்ததுடன் மீளாய்வாண்டு இறுதி
வரையும் மேற்குறிப்பிட்ட மீதியை
அறவிடுவதற்கு கம்பனியால்
நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை
என அவதானிக்கப்பட்டது.

IRD இந்த மேலதிக கொடுப்பனவு
VAT ரூபா 29,266,965.00 பதியப்
பட்டிருந்தமையை LCC
கண்டுபிடித்ததுடன் LCC இனுடைய
நிலுவையாக இருக்கின்ற சுங்க
நிலுவை மீதிகளிற்கு எதிராக இந்த
மேலதிக கொடுப்பனவு VAT
சரிசெய்வதற்கு முறையாக
நடைமுறைகளை எடுக்கும்

மேலதிகமாக
செலுத்தப் பட்ட
VAT தொகையை
அறவிடுவதற்கு
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்.

1.7 வரிப் பிரமாணங்களுடன் இணங்காமையான கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரைகள்

(அ) 2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு
இறைவரி திணைக்களத்தின் அதிகாரச்
சட்டத்தின் 90(1) ஆம் பிரிவுகளின்
பிரகாரம், கம்பனியானது அதிகாரச்
சட்டத்தின் ஏற்பாடுகளில்
வேண்டப்பட்டவாறு மீளாய்வாண்டின்
போது காலாண்டு வருமான வரி
தவணைப் பணத்தை
செலுத்தப்பட்டிருக்கவில்லை.

நாங்கள் செலுத்த வேண்டிய
நிலுவையாக இருக்கின்ற
வரிக்காக உள்நாட்டு இறைவரி
திணைக்களத்தின்
தொர்ச்சியாக பேச்சுவார்த்தை
நடத்தகின்றதுடன் நாங்கள்
2022/2023 வரி மதிப்பீட்டு
ஆண்டிற்காக அறிக்கை
அடிப்படையிலான இறுதி வரிப்
பொறுப்பை தீர்க்க வேண்டும்

உள்நாட்டு இறைவரி
அதிகாரச் சட்டத்தின்
ஏற்பாடுகளுடன்
இணங்கியொழுது
வேண்டும்.

(ஆ) 2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்
வரி (2014.01.01 வரையான
திருத்தங்களை ஒருங்கிணைத்து)
அதிகாரச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவின்
பிரகாரம், ஏதாவது வரிவிதிக்கக்கூடிய
காலப்பகுதிக்கான வரி வரிவிதிக்கக்கூடிய
காலப்பகுதியை பின்தொடர்ந்து
இருபத்தியோராவது நாளினை பின்தாது
இருக்க வேண்டும். எவ்வாறாயினும்
கம்பனியானது சொல்லப்பட்ட
ஏற்பாடுகளின் பிரகாரம் VAT செலுத்தப்
பட்டிருக்காததுடன் செலுத்த வேண்டிய

நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்பு
21.2 இல் குறிப்பிடப்பட்டவாறு
நிதி அமைச்சு 2023 ஆம்
ஆண்டில் CEB தாமத
கட்டணங்கள் செலுத்தவதற்கு
2022-2023 நிலக்கரி காலத்தின்
போது பகுதியளவு VA
கொடுப்பனவுகளை செய்வதற்கு
மின்வலு அமைச்சின் ஊடாக
செய்யப்பட்ட வேண்டுகையினை
வழங்கப்பட்டது. நிலுவையாக
இருக்கின்ற கம்பலேற்றுக்கையாக

பெறுமதி சேர்வரி
அதிகாரச் சட்டத்தின்
ஏற்பாடுகளுடன்
இணங்கியொழுது
வேண்டும்.

VAT 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 20,930.73 மில்லியனாக இருந்தது.

கப்பலேற்றுகைக்கு சரிசெய்யப் பட்டிருந்ததுடன் தற்போது செலுத்த வேண்டிய மீட அண்ணளவாக ரூபா 1. பில்லியன் உள்ளது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான கம்பனியின் செயற்பாட்டு விளைவு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் பொது வரிக்கு முன்னர் தேறிய இலாபத்தையோ அல்லது நட்டத்தையோ விளவித்திருந்தது. 2014 ஆம் ஆண்டிலிலந்து கம்பனியால் ஏற்பட்ட தேறிய மேந்தலை கிரயங்களை மீளளிப்பதற்கு இலங்கை மின்சார சபையுடன் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடாமை.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடங்களின் போக்கு பகுப்பாய்வு

வருமானம் / செலவினம்	2023	2022	அதிகரிப்பு / (வீழ்ச்சி) ரூபா	சதவீதம் %
	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்		
வருமானங்கள்	161,408	117,406	44,002,	37.48
விற்பனைக் கிரயம்	161,334	117,337	43,996,	37.50
பதிவு மற்றும் ஏனைய வருமானம்	19	8	11	137.15
நிர்வாகச் செலவினம்	74	78	(4)	(5.13)
நிதிக் கிரயம்	9	1	8	800

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ திறமையினங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ) கம்பனியானது ஒப்பந்த உடன் படிக்கையில் உடன்பட்டவாறு வழங்குநருக்கு முற்பணக் கொடுப்பனவை செய்வதற்கு தவறியிருந்தது. இதன் விளைவால், மீளாய்வாண்டின் பொது முன்று கப்பல் ஏற்றுகைக்கான துறைமுக தாமதக் கட்டணமாக ரூபா 137.88 மில்லியன் கம்பனியால் செலுத்தப்பட்டிருந்தது.	படகுகள் தெரிவு செய்வதற்கு முன்னர் 30% முற்பண கொடுப்பனவு முறையின் கீழ் நிலக்கரி அளவு 1.125 மில்லியன் +/- 10% வழங்குவதற்கு வழங்குநர் உடன்பட்டார். பொருலேற்றுவதற்கு முன்னர் துறைமுகம் பொருலேற்றுகின்ற முதலாவது திகதி அண்ணளவாக 15 நாட்களிற்கு முன்னர் இருக்கின்றன. ஏற்பட்ட ஏதாவது தாமதக் கொடுப்பனவுகளின் தாக்கத்தல் நிலையில் சேர்க்கப்பட்ட வழங்குநர் அமைச்சரவையின் அனுமதியுடன் வாங்குவோர் கணக்குகளில் இருக்கும்.	உரிய திகதியில் முற்பண கொடுப்பனவை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்படி, நாங்கள் ஒப்பந்தத்தின் புதிய நிபந்தனைகளிற்கமைய உடன்பட்டவாறு முற்பணக் கொடுப்பனவை செய்வதற்கு இயலாதிருந்தது. தாமத துறைமுக கட்டணமாக ரூபா 137,883,574 ஆன தொகை செலுத்தப்பட்டிருந்தது.

3.2 கொள்வனவு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

கம்பனியானது கொள்வனவு வழிகாட்டலனி பிரகாரம் வருடாந்த நிக்கரி வேண்டுகைக்காக விரிவான கொள்வனவு திட்டம் மற்றும் கால அட்டவணை தயாரிக்கப்பட வேண்டியதுடன் தேசிய கொள்வனவு வழிகாட்டலின் 4.2 ஆம் வழிகாட்டலின் பிரகாரம் அமைச்சு செயலாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். எவ்வாறாயினும், முறையாக விரிவான கொள்வனவு திட்டம் கம்பனியில் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரை

LCC ஆனது ஒவ்வொரு நிலக்கரி பருவகாலப்பகுதி தொடங்குவதற்கு முன்னர் விரிவான கொள்வனவு திட்டம் மற்றும் கால அட்டவணை சமர்ப்பிப்பதற்கு வேண்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 2022-23 காலப் பகுதிக்கான திட்டங்கள் வெற்றி யளித்திருக்கவில்லை. அந்த பிரச்சனைக்குரிய காலப்பகுதியின் பொது திருத்தப்பட்ட விரிவான கொள்வனவு திட்டம் மற்றும் பட்டியல் கொள்வனவு தொடங்குவதற்கு மன்னர் செயலாளருக்கு சமர்ப்பிக்கப் பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் செயற்பாடு முனவைக்கப்படுகின்றன. நடைமுறை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.

பரிந்துரைகள்

தேசிய கொள்வனவு வழிகாட்டலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.